22nd September 1961]

ஸ்டேட்மெண்டிலே, 1960-61 என்று சொல்லப்படவும் இல்லே. இப்படிப் பட்ட தவறுகள் வருங்காலத்திலாவது நேராமல் பார்த்துக்கொள்ளுவார்களா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : அங்கத்தினர் கேள்வியே "(அ) 1960-61-ல் எங்கெங்கே உயர்நிலேப் பள்ளிகள் (1) ஆண்களுக்காகவும், (2) பெண்களுக்காகவும் திறக்கப்பட உத்தரவிடப்பட்டது (ஜில்லாவாரியாக)" ? என்று தான் இருக்கிறது. ஆகவே, பதிலும் 1960-61-க்காகத் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

DR. SRIMATHI SOUNDARAM RAMACHANDRAN : பெண்களுடைய கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் இந்தக் காலத்தில், 300 பெண்களுக்கும் அதிகமாக எங்கெல்லாம் கோ-எஜுகேஷன் இருக்கிறதோ, ஹைஸ்கூல்களில், அங்கெல்லாம் ஒரு பெண்கள் உயர்நிலேப் பள்ளியைத் திறக்க சர்க்கார் முன்வருவார்களா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : உயர்நிலேப் பள்ளிகளே சர்க்கார் ஆரம்பிப்பது இல்லே. யாராவது தனிப்பட்டவர்களோ அல்லது ஜில்லா போர்டோ செய்துவந்தார்கள். இப்பொழுதும் யாராவது அப்படித் திறக்க விண்ணப்பம் செய்துகொண்டால், கட்டாயம் அனுமதி கொடுக்கப் படும். அப்படிக் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த வருஷத்திலே கூட.

SRI K. ANBAZHAGAN : உயர்நிலேப் பள்ளிகள் துவக்க என்று கட்டவேண்டிய ரூ. 5,000 அல்லது ரூ. 7,000 தொகையைக் கட்டியும்கூட அவற்றைத் திறக்க. அனுமதி கொடுக்கப்படவில்லே. அப்படிப்பட்டவைகளுக்கு அனுமதி கொடுக்கப்படுமா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : 1960-61 பற்றிய விவரங்கள் என்னிடத்தில் இப்பொழுது இல்லே. தொகையைக் கட்டிவிட்டால் மட்டும் போதாது. அதன் பக்கத்தில் வேறு பள்ளி வசதி இல்லாமல் இருக்க வேண்டும்.

Teachers transferred under Pataskar Award—Pay scale of

* 1735 *Q.*—SRI K. VINAYAKAM : Will the Hon. the Minister for Finance be pleased to state—

(*a*) whether the teachers who were transferred to the Madras State under Pataskar Award are paid the same scale of pay like the teachers in the rest of the state; and

(*b*) if so, from what date?

THE HON. SRI C. SUBRAMANIAM : (*a*) & (*b*) These teachers are being allowed from 1st April 1960 the pay and allowances drawn by them under the Andhra Pradesh Government on the eve of transfer. The question of allowing them the Madras scales of pay and allowances is under consideration.

SRI K. VINAYAKAM : The rise in salary as adumberated in the recommendations of our Pay Commission was not applied to teachers coming from Andhra Pradesh and it is nearly 1½ years since the recommendations were announced. How long will the Government take to consider these proposals and give them redress?

[22nd September 1961

THE HON. SRI C. SUBRAMANIAM : I hope, Sir, it would be done quickly.

DEPUTY SPEAKER : Questions are over.

II. GOVERNMENT BILL.

9-30 a.m. THE MADRAS LAND REFORMS (FIXATION OF CEILING ON LAND) BILL, 1960 (L.A. BILL NO. 8 OF 1960) AS AMENDED BY THE JOINT SELECT COMMITTEE.

DEPUTY SPEAKER : Now, let us take up clause-by-clause consideration of the Madras Land Reforms Bill.

THE HON. SRI M. A. MANICKAVELU : Sir, I have got one or two amendments to be moved in respect of clause 3. With your permission, Sir, I will move them.

DEPUTY SPEAKER : Yes. I think the House agrees to it.

Clause 3 continued.
Sub-clause (42).

* THE HON. SRI M. A. MANICKAVELU : Sir, I move—
In clause 3—

(i) *omit* sub-clause (40) and re-number sub-clauses (41) to (43) as sub-clauses (40) to (42) respectively;

(ii) in sub-clause (41) as so re-numbered, in item (1),—

(*a*) re-letter sub-items (*a*) to (*h*) as sub-items (*b*) to (*i*) respectively, and before sub-item (*b*) as so re-lettered, *insert* the following sub-item, namely :—

" (*a*) 0·8 acre of wet land assessed to land revenue at any rate above Rs. 15 per acre; or ";

(*b*) for sub-item (*b*) as so re-lettered, *substitute* the following sub-item, namely :—

" (*b*) one acre of wet land assessed to land revenue at the rate of Rs. 10 and above but not exceeding Rs. 15 per acre; or ";

(*c*) in sub-clause (41) as so re-numbered, in Explanations I, II, III, IV and V, for the expression " clause (42) " wherever it occurs, *substitute* the expression " clause (41) ";

(iii) after sub-clause (42) as so re-numbered, *insert* the following sub-clause, namely :—

(43) ' stridhana land ' means any land held on the date of the commencement of this Act by any female member of a family in her own name; "